



Registered with the Registrar
of Newspapers for India
under No. 10410

புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

எண்	} 42	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2024 ௨௩	அக்டோபர் 15	15 ௨
No.		Poudouchéry	Mardi	15	Octobre	2024 (23 Asvina 1946)
No.		Puducherry	Tuesday	15th	October	2024

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

	பக்கம்		Page		Page
தொழில் நீதிமன்றத் தீர்ப்புகள்..	702	Sentence arbitral du travail de tribunal	.. 702	Award of the Labour Court	.. 702
அரசு அறிவிக்கைகள்	.. 704	Notifications du Gouvernement	.. 704	Government Notifications	.. 704
ஒப்ப அறிவிப்புகள்	.. 707	Avis d' appel d' offres	.. 707	Tender Notices	.. 707
ஆபத்தான நிறுவனங்கள்	.. 708	Etablissements dangereux	.. 708	Dangerous Establishments	.. 708
சாற்றறிக்கைகள்	.. 709	Annonces	.. 709	Announcements	.. 709

(1)	(2)	(3)	(4)	(5)	(6)
		<i>Thiru/Tmt./Selvi.</i>			
51.	296	G. Sivaraman	16-06-1977	No	06-11-2014 (Ad hoc)
52.	297	J. Latchoumanan	10-12-1975	No	30-01-2015
53.	298	P. Sabapathy	07-06-1972	SC	30-01-2015
54.	299	V. Kathiravan	06-11-1985	No	05-09-2015
55.	300	K. Balakumar	07-06-1980	No	30-10-2015 (Ad hoc)
56.	301	G. Sridhar	22-11-1977	SC	30-10-2015
57.	302	G. Kannayan	13-03-1979	No	30-10-2015
58.	303	M. Andavar	06-12-1972	SC	30-10-2015
59.	304	K. Kanagasabai	10-06-1979	No	30-10-2015
60.	305	S. Mahendiran	09-07-1984	SC	30-10-2015
61.	306	S. Radjaradjane	24-12-1975	No	30-10-2015

Dr. G. LATHA MANGESHKKAR,
Director (Animal Husbandry).

GOVERNMENT OF PUDUCHERRY
DEPARTMENT OF PERSONNEL AND
ADMINISTRATIVE REFORMS (PERSONNEL WING)

[G.O. Ms. No. 55/DP&AR-SS.II(1),
Puducherry, dated 27th September 2024]

NOTIFICATION

On attaining the age of superannuation, the following Superintendents shall retire from service with effect from the afternoon of 30-09-2024.

Sl. No.	Name of the official, designation and Department/Office
(1)	(2)
	Thiruvalargal :
1.	M. Balasoupramanien, Superintendent, Directorate of School Education, Puducherry.
2.	S. Jean Bosco, Superintendent, Office of the Executive Engineer-EHV, Electricity Department, Puducherry.

(By order)

V. JAISANKAR,
Under Secretary to Government (Personnel).

GOVERNMENT OF PUDUCHERRY
INDIA RESERVE BATTALION
PUDUCHERRY POLICE DEPARTMENT

Puducherry, dated 30th September 2024.

NOTICE INVITING E-TENDER

e-Auction has been floated towards Condemned items for IRBn. The same can be viewed in the website:

Sl. No.	Particulars	Information/Instructions
(1)	(2)	(3)
1.	Online auction Portal	: https://eauction.gov.in Availability of auction catalogue for e-auction/offer documents both e-auction website and Police Department website.
2.	e-Auction ID	: 2024_PY_798
3.	Cost of auction catalogue	: 1,180 (1,000 + 18% GST = 180).

(1)	(2)	(3)	(1)	(2)	(3)
4.	Earnest money deposit details.	: Earnest money deposit in the form of crossed Demand Draft taken from any Nationalized Bank in favour of "The Commandant, India Reserve Battalion (IRBn), Puducherry" for an amount of ₹ 6,633 (Rupees six thousand six hundred and thirty-three only).	12.	Venue of Inspection	: India Reserve Battalion, Near Indira Nagar Government School, Gorimedu, Puducherry-605 006 (Land Mark- Police Canteen).
5.	Publishing date	: 01-10-2024	13.	Inspection of auction item(s).	: 10-10-2024 to 25-10-2024 Timings : 10.00 hrs. to 17.00 hrs.
6.	Auction fee/earnest money deposit/document submission start date.	: 01-10-2024	14.	Contact details	: (i) The Commandant, India Reserve Battalion, 1st Floor, Multi-Storied Building, Gorimedu Puducherry-605 006. (ii) The Assistant Commandant (Store), India Reserve Battalion, 1st Floor, Multi-Storied Building, Gorimedu, Puducherry-605 006. Phone No. : 0413 - 2277800.
7.	Auction fee/earnest money deposit/document submission end date.	: 04-11-2024, 17.00 hrs.	For free training and technical support e-procurement help desk phone e-Procurement Cell, 3rd Floor, Chief Secretariat, Puducherry-605 001.		
8.	Approval start date	: 05-11-2024, 10.00 hrs.	Telephone No. : (0413) 2220225/2233262.		
9.	Approval end date	: 06-11-2024, 17.00 hrs.	e-mail : support- eproc.pon@nic.in .		
10.	e-Auction start date	: 07-11-2024, 10.00 hrs.	The 24x7 Help Desk Number : 0120 - 4200462, 0120 - 4001002		
11.	e-Auction end date	: 07-11-2024 up to 16.00 hrs. or till bid continued subject to extensions of each 5 minutes.	e-mail : support- eproc.pon@nic.in / eprocurementpon@gmail.com		
			ASSISTANT COMMANDANT (Store), Police Department (IRBn).		

**பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து, புதுச்சேரி
ஆபத்தான நிறுவனங்கள்**

அறிவிப்பு

கீழ்க்கண்ட நபர் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனத்தை அமைத்துக்கொள்ள இக்கொம்யூன் பஞ்சாயத்தின் அனுமதி வேண்டுகிறார்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைய உள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/ செய்முறை	தேவையான மின் திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1.	திரு. K.S. தேவரதன், S1, தேஜோமாயம் ஃப்ளாட், முதல் குறுக்குத் தெரு, அன்னை நகர், ரெட்டியார்பாளையம், புதுச்சேரி-605 010.	M/s. Nathans Chemicals Private Limited, மறு அளவை எண் 91/2, மணப்பட்டு வருவாய் கிராமம், பாகூர் கொம்யூன், புதுச்சேரி.	Manufacturing of "Non-Ferric Alum".	109 H.P.	09